1979 மார்ச் 3]

இணைப்பு VI

[35ம் பக்கத்திலுள்ள உடுக்குறியிடாத வினா எண். 501க்கான விடையைக் காண்க.[

விடை—

(அ) வட ஆற்காடு மாவட்டம் :

1974-ம் ஆண்டில் பேருந்துகள் விடப்பட்ட புதிய வழித் தடங்கள் :

1. அரக்கோணம் பேருந்து நிலையம்-தக்கோலம் நகரம் (நகரப்பேருந்து)

2. போளூர்—புதுப்பாளையம்

3. திருவண்ணாமலை—ஈருடையாம்பட்டு

4, கண்டிலி—பெர்னாம்பட்டு (வழி) திருப்பத்தூர்

5. மேல்மாயில்—வடபுதுப்பட்டு (வழி) குடியாத்தம்

1975-ம் ஆண்டில் பேருந்துகள் விடப்பட்ட புதிய வழித் தடங்கள் :

1. ம. பொ. சி. சாலை—மூஞ்சூர்பட்டு (நகரப் பேருந்து)

2. வேலூர் பேருந்து நிலையம்—திமிரி

3. திருவண்ணாமலை— வழதலங்குணம்

4. திருவண்ணாமலை—மேல்வணக்கம்பாடி

1976-ம் ஆண்டில் பேருந்துகள் விடப்பட்ட புதிய வழித் தடங்கள் :

1. குடியாத்தம்—ஒடுக்கத்தூர் (வழி) பள்ளிகொண்டா

2. வேலூர்—திருவண்ணாமலை (வழி) போளூர் (2 ஊர்திகள்)

3. ஆவாரங்குப்பம்— மட்ரபள்ளி

4. வேலூர்—வள்ளிமலை

5. வேலூர்—ஆரணி (வழி) மேல்நகர்

6· வாலாசா—மகமதுபுரம்

7. ஆரணி—கண்ணமங்கலம் (நகரப் பேருந்து)

8. வேலூர்—பெரியகொழப்பலூர்

9. ஆற்காடு—அரக்கோணம்

10. வேலூர்—மகாதேவமலை (வழி) செதுவாலை

11. சி. கே. சி. அரங்கம்—கந்திலி (நகரப் பேருந்து)

12. குருவாராஜபேட்டை—கோணலம்

13. மேலாலத்தூர்—கன்னிகாபுரம்

14. வாலாசா பெண்கள் கல்லூரி—திருவலம்

15. செய்யார்—காஞ்சிபுரம் (வழி) பாப்பாத்தாங்கல்

16. கொருகத்தூர்—காஞ்சிபுரம் (வழி) செய்யார்

17. செய்யார்—செங்கல்பட்டு (வழி) உத்திரமேரூர்

18. வேலூர்—அணைக்கட்டு (நகரப் பேருந்து)

19. வேலூர்—திருப்பத்தூர் (வழி) பள்ளிகொண்டா மற்றும் ஆம்பூர்

20. வேலூர்—வாலாசாபேட்டை

21. வேலூர்—அரக்கோணம் (வழி) ஒச்சேரி (2 ஊர்திகள்)

22. வேலூர்—திருப்பத்தூர் (வழி) பள்ளிகொண்டா) குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு (2 ஊர்திகள்)

23. வேலூர்—திருவண்ணாமலை (வழி) போளூர் (2 ஊர்திகள்)

24. சத்துவாச்சாரி—பாகாயம்

25. வேலூர்—ஆற்காடு (நகரப் பேருந்து)

26. காட்பாடி—பாகாயம் (நகரப் பேருந்து)

27. வேலூர் பேருந்து நிலையம்—திருவலம் (நகரப் பேருந்து)

28. வேலூர் பேருந்து நிலையம்—புதுப்பேட்டை (நகரப் பேருந்து)

செங்கல்பட்டு மாவட்டம் :

1974-ம் ஆண்டில் பேருந்துகள் விடப்பட்ட புதிய வழித் தடங்கள் :

ஒன்றுமில்லை.

1979 மார்ச் 3]

1975-ம் ஆண்டில் பேருந்துகள் விடப்பட்ட புதிய வழித், தடங்கள் :

1. செங்குன்றம்—காஞ்சிபுரம் (வழி) புழல், அம்பத்தூர் ஆவடி, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்ச்சத்திரம், வெள்ளைகேட்.

2. திருவள்ளூர்—தாம்பரம் (வழி) காக்களூர், ராமபுரம், செவப்பேட்டை, வேப்பன்பட்டு, பெருமாள்பட்டு, தின்னனூர், பட்டாபிராம், ஆவடி, ராம்ராஜ் நகர், பூந்தமல்லி, குன்னத்தூர் மற்றும் பல்லாவரம்.

3. நல்லாத்தூர்—பெரியகலக்காட்டூர் (வழி) தாலவேடு, திருத்தணி, கனகம்மா சத்திரம் மற்றும் திருவேலங்காடு.

4. சின்ன காஞ்சிபுரம் டோல்கேட்—பெரும்பாக்கம் (வழி) ஆடிகன்பேட், மூங்கில் மண்டபம், காமராஜ் தெரு, முனிசிபல் ஆபீஸ், மேற்கு ராஜ வீதி, சாலை வீதி, சர்வதீர்த்தம் குளத்தெரு, கெள்ளக்குளத்தெரு, சாத்தான் குட்டைத்தெரு, பிள்ளையார் பாளையம், விஷார்.

1975-ம் ஆண்டில் பேருந்துகள் விடப்பட்ட புதிய வழித் தடங்கள் :

1. சின்ன காஞ்சிபுரம் டோல்கேட்—சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் (வழி) ஆடிகன் பேட்டை. புற்றுநோய் நிலையம், ஸ்டேஷன் ரோடு, வையாவூர் ரோடு, காமாட்சி அம்மன் கூட்டுறவு மில்ஸ், எனாத்தூர், கோனேரிகுப்பம், கம்மாளத்தெரு, கங்கை கொண்டான் மண்டபம், மேற்கு ரதவீதி, முனிசிபல் அலுவலகம், கம்மாளத் தெரு, மூங்கில் மண்டபம் மற்றும் ஆடிகன் பேட்டை.

2. உத்திரமேரூர்—காஞ்சிபுரம் (வழி) களியாம்பூண்டி, ஹனுமந்தண்டலம், இளநகர், பெருநகர் மற்றும் தூசி.

3. காஞ்சிபுரம்—காஞ்சிபுரம் (வழி) ஓரிகை, ஆர்பாக்கம்.

4. முகையூர்—மதுராந்தகம் (வழி) தென்பட்டினம், வடபட்டினம், கூவத்தூர், அடையாளச் சேரி, அனைக்கட்டு, விழுதுடமங்கலம், தேவத்தூர்.

5. செங்கற்பட்டு—புதுப்பட்டினம் (வழி) திருக்கழுக் குன்றம்.

6. பொதட்டூர் பேட்டை—திருத்தணி (வழி) கீச்சாலம், பூச்சிரெட்டிப்பள்ளி, நெடுங்கல்பேட்டை.

7. அய்யநெல்லூர்—திம்மபூபாலபுரம் (வழி) ரெட்டம் பேடு, கும்முடிபூண்டி, கவரப்பேட்டை, புதுவாயல், ஆரணி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை மற்றும் சித்தாஞ்சேரி.

8. மகாபலிபுரம்—பெரும்பாக்கம் (வழி) செங்கற்பட்டு, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம்.

9. காஞ்சிபுரம்—பூணிமாங்காடு (வழி) திருமால்பூர் ரயில் நிலையம், தக்கோலம் ரயில் நிலையம், அரக்கோணம், திருத்தணி மற்றும் மாத்தூர்.

10. செங்கற்பட்டு—தாம்பரம் (வழி) சிங்கப்பெருமாள் கோயில், வண்டலூர்.

11. செங்கற்பட்டு—காஞ்சிபுரம் (வழி) பாலாற்பாலம், திருவாணைக் கோயில், திருப்புலிவனம் மற்றும் உத்திரமேரூர்.

12. திருவள்ளூர்—செங்குன்றம் (வழி) ஈக்காடு, கிருஷ்ணா புரம், வெங்கல்கிராஸ்ரோடு, வெங்கல். வெங்கல்பாக்கம், அத்திக்காவனூர், தண்டிமேடு, பூரிவாக்கம், நெய்வேலி, கண்ணிகைபேர் மற்றும் சோழவரம்.

13. திருவள்ளூர்—திருப்போரூர் (வழி) ஸ்ரீபெரும்பத்தூர், மணிமங்கலம், படப்பை, வண்டலூர் தாம்பரம், கேளம்பாக்கம்,

14 புதூர்—எலப்பாக்கம் (வழி) ஏகூர், வள்ளிபுரம், பொ. வி. களத்தூர், ஒகலூர், செங்கற்பட்டு மற்றும் சோத்துப் பாக்கம்.

15. காஞ்சிபுரம்—திருவள்ளூர் (வழி) வாலாஜாபாத், சுங்குவார் சத்திரம், பெரும்பாக்கம் மற்றும் கடம்பத்தூர்.

16. தாம்பரம்—காஞ்சிபுரம் (வழி) கூடுவாஞ்சேரி, சிங்கப் பெருமாள் கோயில், ஒரகடம், ஒரகடம் சந்திப்புச்சாலை மற்றும் வாலாஜாபாத்.

(இ) தனியார் துறைக்கும் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட வழித்தடங்களின் விவரம்.

மாவட்டம்	1974		1975		1976		மொத்தம்
	த.	து.அ.நி.	த.	து.அ.நி.	த.	து.அ.நி.	
வட ஆற்காடு	5	—	4	—	14	14	37
செங்கல்பட்டு	—	—	4	—	3	13	20
ஆக மொத்தம்	5	—	8	—	17	27	

1979 மார்ச் 3]

(உ) பேருந்து விடுவதற்கான நிலுவையில் உள்ள கோரிக்கைகள்.
வட ஆற்காடு :

1. ஆரணி—போளூர் (வழி) வடுகசாது, அரியாளம், தாச்சூர், சதுப்பேரி, மதவிளகம், வடமாதிமங்கலம்.

2. குடியாத்தம்—கே. வி. குப்பம். (நகரப் பேருந்து)

3. ஆற்காடு—ஓச்சேரி (நகரப் பேருந்து)

4. ஆம்பூர்—குடியாத்தம் (வழி) பச்சகுப்பம், மயில்பட்டி.

5. வேலூர்—ஜம்னமார்தூர் (வழி) கணியம்பாடி.

6. தக்கோலம்—காஞ்சிபுரம்.

7. வேலூர்—அரக்கோணம் (வழி) ஆற்காடு, காவேரிப்பாக்கம், காப்பான்தாங்கல், பனியூர்.

8. வேலூர்—அணைக்கட்டு (வழி) ரத்னமங்கலம், மோட்டூர், எளவம்பாடி, மருத பள்ளிபாளையம்.

9. அரக்கோணம்—செய்யார் (வழி) புளியமங்கலம்.

10. வாணியம்பாடி—அம்பலூர். (நகர பேருந்து)

11. இராணிப்பேட்டை எஸ். எம். மருத்துவமனை—கலவை (வழி) ஆற்காடு, புதுப்பாடி.

12. வேலூர்—மூஞ்சூர்பேட்டை (வழி) ஓட்டேரி, களிமேடு.

13. ஆற்காடு பேருந்து நிலையம்—அணைக்கட்டு (வழி) ஏகாம்பர நல்லூர்.

செங்கல்பட்டு :

1. வந்தவாசி—திருத்தணி (வழி) செய்யார், மாமண்டூர், காஞ்சிபுரம், வெள்ளைகேட், திருமால்பூர் ரெயில் நிலையம், தக்கோலம் ரெயில் நிலையம் மற்றும் அரக்கோணம்.

2. காஞ்சிபுரம்—திண்டிவனம் (வழி) மாகரல், உத்திர மேரூர், எண்டத்தூர்.

3. காஞ்சிபுரம்—திருப்போரூர் (வழி) வாலாஜாபாத், செங்கற்பட்டு.

4. சென்னை—பெரியபாளையம் (வழி) வில்லிவாக்கம், ஆவடி, திருநின்றவூர் மற்றும் வெங்கல்.

5, காஞ்சிபுரம்—திருத்தணி (வழி) வெள்ளை கேட், அரக்கோணம்.

LEGISLATIVE ASSEMBLY TAMIL NADU வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

[1979 மார்ச் 3

6. காஞ்சிபுரம்—திண்டிவனம் (வழி) பெருநகர், தேத்துரை, வந்தவாசி, தெள்ளார்.

7. மரக்காணம்—காஞ்சிபுரம் (வழி) கன்தாடு, சூணாம்பேட், சித்தாமூர், மதுராந்தகம்—கருங்குழி, நெல்வாய், உத்திரமேரூர் மற்றும் மாகரல்.

8. திருத்தணி—ஆற்காடு (வழி) ஆர். கே. பெட், சோளிங்கர், அம்மூர், வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை.

9. மாதவரம்—காஞ்சிபுரம் (வழி) செங்குன்றம் ஆவடி, பூவிருந்தவல்லி, திருபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் மற்றும் பொன்னேரிக்கரை.

10. பொதட்டூர் பேட்டை—ஆற்காடு (வழி) பள்ளிப்பட்டு, ஆர். கே. பெட், சோளிங்கர், அம்மூர். வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை.

11. செய்யூர்—காஞ்சிபுரம் (வழி) சித்தாமூர், சோத்துப்பாக்கம், ராமாபுரம், எண்டத்தூர், உத்திரமேரூர் மற்றும் மகரல்.

12. செங்கல்பட்டு—ஆற்காடு (வழி) வாலாஜாபாத், காஞ்சிபுரம், தாமல், காவேரிப்பாக்கம், வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை.

13. கல்பாக்கம்—காஞ்சிபுரம் (வழி) புதுப்பட்டினம், விட்லாபுரம், நெரும்பூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மற்றும் வாலாஜாபாத்.

14. பொன்னை—காஞ்சிபுரம் (வழி) வெடியங்காடு, சோளிங்கர், நெமிலி, சேந்தமங்கலம் கேட், திருமால்பூர் ரெயில் நிலையம் மற்றும் வெள்ளைகேட்.

15. செங்கல்பட்டு—திருத்தணி (வழி) சிங்கப்பெருமாள் கோயில், திருபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர்.

(எ) வழித்தடங்களில் நீட்டிப்பு கேட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரமும் நீட்டிப்பு அளிக்கப்பட்டவைகளின் விவரமும்.

விவரம்	மாவட்டம்	1974	1975	1976	மொத்தம்
பெறப்பெற்ற விண்ணப்பங்கள்	வடாற்காடு	11	37	29	77
	செங்கல்பட்டு	10	11	5	26
நீட்டிப்பு	வடாற்காடு	5	37	9	51
அளிக்கப் பட்டவை	செங்கல்பட்டு	8	5	2	15